

Star Health and Allied Insurance Co. Ltd.

Date: February 29, 2024

Place: Chennai

SHAI/B & S/SE/213/2023-24

To,
The Manager
Listing Department
BSE Limited
Phiroze Jeejeebhoy Tower
Dalal Street
Mumbai – 400001
Scrip Code: 543412

To,
The Manager
Listing Department
National Stock Exchange of India Limited
Exchange Plaza, 5th Floor, Plot C/1,
G Block, Bandra-Kurla Complex
Mumbai – 400051.

Scrip Code: **STARHEALTH**

Dear Sir/ Madam,

Sub: Newspaper Advertisement - Notice of Postal Ballot

Further to the Company's letter SHAI/B & S/SE/211/2023-24 dated February 28, 2024 on the issuance of Postal ballot Notice dated February 26, 2024 ("Notice") and in compliance with Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended, please find enclosed copies of newspaper advertisements regarding dispatch of Notice published in Business Standard (English Edition) and in Dinamani (Tamil Edition) on February 29, 2024.

The above disclosure is also being made available on the Company's website at www.starhealth.in

This is for your information and records.

Thanking you,

For Star Health and Allied Insurance Company Limited,

Jayashree Sethuraman Company Secretary & Compliance Officer

ESCROW COLLECTION BANK/ REFUND BANK/ PUBLIC ISSUE ACCOUNT BANK/ SPONSOR BANK: Axis Bank Limi

LINK TO DOWNLOAD RED HERRING PROSPECTUS: https://skflindia.com/wp-content/uploads/2023/12/Shree Karni Fabcom Limited-RHPpdf IIPI: Retail Individual Ridders can also Rid through IIPI Mechanism

PRICE INFORMATION AND THE TRACK RECORD OF THE PAST ISSUES HANDLED BY THE BRUM

Price Information of past issues handled by the Book Running Lead Manager

St. No.	Issue Name Cosmic CRF Limited	Issue size (7 in Gr.)	Issue Price (₹)	Listing date June 30, 2023	Opening price on listing date 251.20	+/- % change in Price on closing price, [+/- % change in closing benchmark]- 30° calendar days from listing*		+/- % change in Price on closing price, [+/- % change in closing benchmark]- 90° calendar days from listing*		+/- % change in Price on closing price, [+/- % change in closing benchmark]- 180° calendar days from listing*	
1.						3.54%	2.80%	(1.83%)	1.71%	77.58%	11.31%
2.	Baba Food Processing (India) Limited	32.88	76	November 15, 2023	76.00	(11.58)	7.66%	(24.38%)	10.51%	NA	NA .

nmary Statement of Disclosure

Financial	Total no. of IPOs	Total Funds Raised (₹ in Cr.)	Nos. of IPOs trading at discount - 30° calendar day from listing day*			Nos. of IPOs trading at premium - 30° calendar day from listing day*			Hos. of IPOs trading at discount - 180° calendar day from listing day*			Nos. of IPOs trading at discount - 180° calendar day from listing day*		
Year			Over 50%	Between 25-50%	Less than 25%	Over 50%	Between 25-50%	Less than 25%	0ver 50%	Between 25-56%	Less than 25%	Over 50%	Between 25-50%	Less than 25%
2022- 2023	N.A	N.A	N.A	N.A	N.A	N.A	N.A	N.A	N.A	N.A	N.A	N.A	N.A	N.A
2023- 2024	2	90.01	N.A	2	N.A	N.A	N.A	N.A	N.A	N.A	. 1	1	N.A	N.A

Place: Surat

The second of the second of the second of the immediate preceding working day has been considered. If the stock was not traded on the said call days from the date of listing, the share price is taken of the immediately preceding trading day.

 Source: www.bseindia.com and www.r eindia.com

Track record of past issues handled by the Book Running Lead Manager

For details regarding the track record of the Book Running Lead Manager to the Issue as specified in Circular reference CIR/MIRSD/1/ 2012 dated January 10, 2012 issued by the SEBI, please refer the website of Lead Manager at www.horkonmanagement.in.

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the Red Herring Prospectu

For SHREE KARNI FABCOM LIMITED

Rajiv Lakhotia Date: February 28, 2024 Managing Director

Distalamer: Shree Karni Fabcom Limited is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, marke conditions and other considerations, to make an initial public ofter of list Equity Shares and has filed the RHP with the Registrar of Companies, Ahmedsbad, Gujrat, no February 27, 2024, and Immerator with SEBI and the Stock Exchange. The RHP is available on the website of SEBI at www.sebi.govin. NSC at www.nseledia.com and is available on the website of the BRHA at www.horizoomnangement.in. Any potential investors should note that investment in equity shares involves a high degree or risk and for details relating to the same, please refer to the RHP including the section titled "fisick Factors" beginning on page 22 of the Red Herring Phospectus.

The Equity Shares have not been and will not be registered under the U.S. Securities Act of 1933, as amended (the "Securities Act") or any state securities laws in the United States, and unless so registered, and may not be issued or solid within the United States, except persuant to an exemption from, or in alternaction on disubject to, the registration requirements of the Securities Act and in accordance with any applicable U.S. state securities have. The Equity Servas are being issued doubtied the United States in "offshore transactions" in relance on Regulation "S" under the Securities Act and the applicable laws of each jurisdiction where such issues and sales are

made. There will be no public offering in the United States.

KERALA WATER AUTHORITY

Medevoor, Nevelkulem Pla-Design, Supplying, of RW, CW pumps, transformer, (2) Pls'-Supply, Laying of 200mm BI KR Clear Water Pumping Main from WTP to 5 S. (3) Arvanedy and Ushamialskia Pls: Supply, Laying, of 300mm BI KR Clear Water

A-JB-GL-6-2489-2023-24



NOTICE INVITING EXPRESSION OF INTEREST

Tata Power Company Limited hereby invites Expression of Interest from eligible part novation of Ground floor and First floor office at Peninsula, Lower Parel, Mi der Ref. No.: CC33PMR045)*

CC39MR045)* re-qualification requirements, purchasing of lender document, bi, please visit Tender socilon of our website (URL work.com/kender/handerlist.aspx). Eigible parties willing to participate pression of interest along with the tender fee on or before 6" March 2024.



DIC INDIA LIMITED

CIN: L24223WB1947PLC015202 Regd. Office: UB 03, Mani Tower, 31/41, Binova Bhave Road, Kolkata -700 034

NOTICE OF 761th ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

Notice is hereby given that the 76th Annual General Meeting (AGM) is convened to be held on Friday, March 22, 2024 at 11.00 a.m. through Video Conferencing or Other Audio Visual Means (VCDAM) in Conferencing Conferencing Conferencing Conferencing Conferencing Conferencing Conferencing Conferencing Country No. 202202 dated Manuary 13, 2021, General Circular No. 202202 dated Manuary 13, 2022 and General Circular No. 11/2020 dated April 18, 2022 and General Circular No. 202202 dated Manuary 15, 2024, Foreign Including remote e-voding shall be Friday, March 15, 2024 Pursuant to Soction 91 of the Companion Act. 2013, the Registers of Members and the Share Transfer Books of the Company will remain closed from Saturday, March 16, 2024 for Friday, March 22, 2024 (both days inclusive).

inclusive).
The detailed procedure for participating in the meeting through VC/OAVM is mentioned in the Notice and available at the Company's

website www.dic.co.in.
The Mambers of the Company are hereby informed that the Company has completed the dispatch of the Annual Report, including the Notico of the Add Belog with conspicte instructions for e-voting and participation in AGM through VC/DAVM as mentioned in the said Notico, the themselves at their registered e-mail address. Members are informed that the Notice of the Meeting and the Annual Report including the Accounts are available on the Company's wobsite including the Addication and on the vehicles of Stock Exchanges on which we will be a supported to the Annual Report including the Addication and on the vehicles of Stock Exchanges on which we will be a supported to the Annual Report including the Admission of Stock Exchanges on which we will be a supported to the Annual Report in the Annual Report including the Admission of Stock Exchanges on which we will be a supported to the Annual Report in the Ann

Jewardic co.in and on the vibbines of Stock Exchanges on which shares of Company van listed Purusant to provisions of Section 108 of the Companies on Which shares of Company van listed Purusant to provisions of Section 108 of the Companies Act, 2013 seat with Rule 2d of the Companies (Management and Administration) Rules, 2014 as amended and Regulation 44 of Listing Regulations and to ensure wide participated, and a voicing facility through halloand Securities Depository. Limited has been made available to the members. The remaile e-voicing will be open to the members for castling their votes from 90.00 A.M. on Tunsday, March 19, 2024 and will end at 05.00 PM. on Through, March 21, 2024 A morehot may participate in the ACM vere after exercising his right to vote through remained e-voting but shall not be allowed to vote again in the meeting, in addition, the facility for voing through electronic voiting systems shall also be marked available to the ACM and the March 100 per shall be added to the ACM and though voicing systems shall also be marked with the ACM and the ACM and though of the ACM and though voicing systems becomes a manner of the Company field signature of Friday, March 15, 2024, may obtain the User of and password for orbitaling Lupar Id and password for orbitaling Lupar Id and password for orbitaling Lupar Id and password for castling vote through remote o-voting, then he can use his acting used to shall provide the Morehors holding shares as at the end of the business hours on Friday, March 15, 2024, may obtain the User of and password for orbiting hards or during the ACM. Americ 16, 2024 for approximation, are entired to vote by electronic mode or during the ACM. Americ 16, 2024 for approximation, are entired to vote by electronic mode or during the ACM. Americ 16, 2024 for approximation, are entired to vote by electronic mode or during the ACM.


The Company has appointed Mr. Binita Pandey, Company Secretary, Partner of T. Chatlerjee & Associates. Company Secretaries (FRN: P2007/W8067100), to sot as the Scrutinizer, to scrutinize the entire o-voling process in a fair and transparent manner.

o-ording process in a fair and transparent manner. For the process and manner of o-volling and voling during the AGM, Members may go through the instructions mentioned in the AGM Members may go through the instructions mentioned in the AGM Notice or viet NSDL's website https://www.wording.nsdl.com and in case of queries areas to evoling@nsdl.com. The members may further refer to the Frequently Asked Queetions (FAQs) and o-voling user manual for shareholdura at the devined section at the sall website. In case of any queries or issues regarding e-voling, Members may please contact the Company at raghava-Muka@dic.co.in or to fair. Subthabrate Biswas. President & Compliance Officer, CB Management Services (FI) LLI, F22 Bondel Road, Koksta - Y00019. Phone - 033/2806592 (03340116711 / +91-9674824927; e-mail-subhabrata@debmsl.co.

By order of the Board For DIC India Limited

Sd/-Raghav Shukla Corp. GM - Legal & Company Secretary M.No. F5252 February 28, 2024

kaveri seed company limited



FOR THE ATTENTION OF THE ELIGIBLE SHAREHOLDERS OF KAVERI SEED COMPANY LIMITED (THE COMPANY) IN RELATION TO THE OFFER TO BUYBACK NOT EXCEEDING 44.82.758 (FORTY-FOUR LAVIS EIGHTY-YNO THOUSAND SEVEN HUNDRED AND FIFTYEIGHT) FULLY PAILUP E GUITY SHARES OF THE COMPANY OF THE FACE WALUE OF 22- (INDIAN RUPEES TWO ONLY) EACH, FROM ALL ELIGIBLE SHAREHOLDERS (SCUITY SHAREHOLDERS AS ON THE RECORD DAIR; BEING FRION, FERRUMAY 23, 2000 AN A PROPORTIONATE BASIS, THROUGH THE "TENDER OFFER ROUTE, AT A PRICE OF RS.725-(INDIAN RUPEES SEVEN HUNDRED AND THEWTH FIVE ONLY) PER EQUITY SHARE, PAYABLE IN CASH, FOR AN AGGREGATE MAXIMUM AMOUNT NOT EXCEDING RS. 325-000,0009 (INDIAN RUPEES THREE HUNDRED DAY) EXCLUDING THE RTANSACTION COST.

AND IMENTY FIVE CROIDES ONLY) EXCLUSIONS THE IMENSACTION COSTS.

Company has sent the Later of Officer and Tender Forms dated February 26, 2024 for Buyback to all the Eligible Shareholder(s) holding Equity Shares as on the Record Date i.e., Friday, February 23, 2024 through Electronic meant to those Eligible Shareholder(s) who have registered their enail-less with the Company? Depositories and physical copy of Letter of Offer and Tender Forms to the unregistered enail-liks of the equity shareholders.

Further, if the Company or the Registrar to the Buyback receives a Request, along with details as specified under Paragraph 22 of the Letter of Offer, from any Eligible Shareholders for a physical Copy of the Letter of Offer / Tender Form, the same shall be provided to such Eligible Shareholders.

Sr. No.	A call days	Schedule of Activities			
	Activity	Day	Date		
1.	Buyback Opening Date	Thursday	February 29, 2024		
2.	Buyback Closing Date	Wednesday	March 06, 2024		
3.	*Last date of receipt of completed Tender Form and other specified documents including physical certificates (if and as applicable) by the Registrar to the Buyback (Refer point 22.25.2 of the Letter of Offer)	Wednesday (by 5:00 PM IST)	March 06, 2024		

If the Eligible Shareholder holds Equity Shares in physical form.
For terms and conditions of BuyBack and other details, please refer the Letter of Offer
The details of the Entitlements ratio is as follows:

tlement ratio in the Buyback ed Category for Small Shareholders Reserved Category for Small Shareholders 116 Equity Shares out of every 459 Equity Shares as on record date

General Category for all other Eligible Shareholders 46 Equity Shares out of every 643 Equity Shares as on record date For further information on Ratio of BuyBack as per the Buy of the Letter of Offer.

to the cute of Cries. In case you have not received the Letter of Offer and Tender Forms, the same is also available Company's website (www.kawriseed.in), the website of SEBI (www.sebi.gov.in) and on the websites of the Stock Euchanges (www.sebidac.com and www.bsebidac.com), the website of the Adanger to the Buyback (www.bajacapital.com) and on the website of the Registrar to the Buyback (www.bigshareonline.com).

All capitalised terms used but not defined herein shall have the respective meanings prescribed to them in the Letter of Offer.

For KAVERI SEED COMPANY LIMITED

Sd/-Sreelatha Vishnubhotla Company Secretary & Compliance Office



HERO FINCORP LIMITED

FINAL REMINDER CUM FORFEITURE NOTICE

ric Lissue of 15,761,300 Equily Shares with a face value of Rr. 10 each ("Equily Shares") for cash at a price of Rr. 750 each aggregate
Rr. 1,161.5 A crose to the satisfies goully sharesholders of our Company in the ratio of 4 equily shares for every 25 fully pade ap equi arraijo ladd by the Eding equily shareshows on the record data.

18: 3rd and Final Rominded coun indiridum and to for payment of First & Final Call money of Rr. 375°, per equily share on partly pa

the Rights Issue of the Company on 23rd August, 2018

LAST DATE OF PAYMENT: March 22nd, 2024

ISIN: IN9957N01030

User Shareholder.

This is to friorm you that initially we had dispatched, on 19° February, 2019, the Notice of First & Final Cail money to proxypate shares societies from the Proxypate shares with the Company of the Proxypate shares when the Proxypate shares were shared to the Proxypate shares when the

NOTE; You are also liable to pay an interest at the rate of 15% (Fifteen percent), per annum on the amount due from 21% bill the date of actual payment.

Bill the dict of actual payment. Heave not that hall pushes to pay the call money along with interest thereon, as alonesald, on or before 22" March, 2024, shall read the partly paletay equity shares of the Company half by yes, including the amount already paid thereon, liable to be forinted in be partly paletay equity shares of the Company half by yes, including the amount already paid thereon, liable to be forinted in accordance with the to Company.

For the Company half of the Company half by the

LINKIntime kitime India Private Limited 101,247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 4 No: +91 22 4918 6200, Fax No: +91 22 4918 6195 lail: herofin.rights@kinkintime.co.in:

weusne: www.neronncorp.com; Centact Person: Mr. Shivendra Suman For further details and general instruct Company or download the blank Final f you have already made the payment. t & Final Call M

Sd/-Shivendra Suman Head – Compliance & Company Secretary

OTICE INVITING TENDER
al Bank of India invites Reques
oposal (RFP) tender Ref No
DOD/CPPC/2023-24/01 Date
2024 for selection of services
Fed to Supply Ingelepate BIPDODICPPC/2023-24/01 De 70/20/2024 for selection of servovider, End to End Supply, Implem Maintenance of Web Based Pens syment System (PPS). For completile, please visit Bank web www.centralibankofindia.co.in ure Tenders. Lest date for submiss RFP is 18th March 2024. Assistant General Mana CPPG, Central Office are: Municipal Completies of the control of completies of the control of control c

Place: Mumbai Date: 27/02/2024

MPL

MAITHON POWER LIMITED

ation, Near Hotel Leela, Andherl (E), Numbai 400 059,

NOTICE INVITING EXPRESSION OF INTEREST

owing tender: /Transportation and Stowing of Ash from MPL (Silo-Hydrobin/Ash Pond) to ated Mines* Tender Ref: CC/FY25/AVMPL Road Ash Logistics/Feb'24 ** Tender Res Com-requirements, purchasing of tender document, pro-second website. (URL: https://hemw.tatapower.com/kender/hender/list.aspx opate may submit their EOI along with the tender fee by 15* March 24, fe future configendum's (if any), to the above tenders will be published of



STAR HEALTH AND ALLIED INSURANCE COMPANY LIMITED
Registard Office: No.1, New Tank Street,
Valluvarkottam High Road, Nungambakkan, Chennal: 600 134
Corporate Office: 148, ACROPOLIS, Dr. Rabhárshana Bala,

Website: www.starhealth.in CIN: L66010TN2005PLC056649 IRDAI Registration No. 129. Email: Investors@starhealth.in

NOTICE OF POSTAL BALLOT

Description of Resolution	Resolution Type
To provide commitment and support to IFSC Insurance Office (IIO) operations in Gujarat International Financial Tec-City ("GIFT City").	Ordinary Resolution

ance with the aforementioned provisions and MCA circulars, the electronic copies of Postal Ballot Notice in compliance with the alorementoned provisions and MCA circuiars, the electronic copies of Postal Ballot Notice (Notice) along with the Explanatory Statement are being sent to those Members whose names and email IDs are registered with the Depository Participants / Company /Registrar & Share Transfer Agent (RTA) i.e. KFin Technologies Limited (formerly known as KFin Technologies Private Limited) 'KFinTech' as at close of business hours or February 23, 2024 (the 'Cut-off date'). A person who is not a member as on Cut-off date should treat the notice for information purposes only.

The notice inter fail indicating the process and manner of remote-evoting is available on the Company's website i.e. www.aufantealth.in website i.e. www.aufantealth.in website i.e. www.aufantealth.in in the failto:www.aufantealth.in in the failto: www.aufantealth.in in the work website of KFinTech at https://www.aufantealth.in in the website of KFinTech at <a h

The Company has engaged the services of "KFinTech" for providing e-voling facility to all its Members. In accordance with the aforementioned circulars, members can vote only through remote e-voling process, since the requirement of sending physical copies of the notice, postal ballot forms and pre-paid business reply envelopes has been dispensed with.

The details pursuant to the Act read with rules, SS-2, MCA circulars are as under:

a) Manner of registering/updating email addresses

- Members holding shares in physical mode are requested to follow the process as guided to capture the email address and mobile number for sending the soft copy of the notice and e-voting instructions along with the User ID and Password. In case of any queries, member may write to einward.ris@kfinlech.com
- ii) Members holding shares in dematerialised mode are requested to register/update their email ID with the relevant Depository Participants with whom they maintain their demat account(s).

b) Manner of casting vote through e-voting Members will have an opportunity to cast their vote remotely on the businesses as set forth in the notice through the e-voting system by following the detailed procedure provided in the notice. The details are also made available on the website of the Company.

- c) If any Member who has registered the email address and not received Postal Ballot notice, User-Id and password for remote e-voting, such Member may write to elinward.risg8kfntech.com or notineressastanballh.in from the registered email address to receive the same by providing the Client ID, DPID and PAN.
- d) The remote e-voting facility will be available at the link https://evoting.kfintech.com
- e) The remote e-voting period will commence on Friday, March 01, 2024 at 10:00 A.M (IST) and ends on Saturday, March 30, 2024 at 05:00 P.M (IST). Members will not be allowed to cast vote beyond the said date and time. The voting rights of the Member shall be in proportion to their shares in the paid up equity share capital of the company as on the cut-off date.
- Once the vote is cast on the resolution, the Member will not be allowed to change it subseque the vote again.
- g) Mr. Mirza Ismail Irshad Ahmed, Proprietor of Irshad and Associates, Practising Company Secretary (Membership No. F11458, CP No: 24586), has been appointed to act as the Scrutinizer for conducting the postal ballot and e-voting process
- h) In case of any queries/grievances, you may refer the Frequently Asked Questions (FACs) for Members and e-Voling user manual available at the 'download' section of https://www.linch.inch.com or call Kfintech on 1800 309 4001 (toll free) or contact Mr. Mohammed Shanoor "publammed shanoor@kfintech.com" Corporate Registry at KFintech, Unit: Star Health and Allied Insurance Company Limited), Selenium Tower & Prot 131-23, Cachibouht, Financial Obstick, Nanakramguda, Serliniumproughly Hyderabad 500 032 at https://www.sirch.com; or call KFintech toll free number 1-800-309-4001.
- The Results will be declared by the Company on or before 05:00 PM on Monday, April 01, 2024 on its
 website https://www.starthealth.in and communicated to the Stock Exchanges, where the shares of the
 Company are listed.

By the Order of the Board For Star Health and Allied Insurance Company Limited

Place: Chennai Date: February 29, 2024 Jayashree Sethuraman Company Secretary & Compliance Officer

'தினமணி' முன்னாள் தலைமை நிருபருக்கு 'கலைஞர் எழுதுகோல்' விருது

ன, பிட் 28 முத்த பத்திக்கையாளமும், தினமணி நாவி தழில் முன்னான் தகைமை நிருபதுமான வி.எஸ்.சாமிக்கு 'கணை' வழுதிகால் வி.குத அறிவிக்கப்பட்டுள்ளது. நிதந்சான அறிவில்வப் முதக்கம் முகக்க மலின் பதன்கிறமை வெளிமீட்டாம். அவரது அறி விப்புவிலாம் வெளிமீட்டாம். அவரது அறி

புக்கிழுமை வெளிவிட்டபர். அவரது அறி ஸ்ப்பு இவரம்: அம்பு இதுரென் துறை முலம் சமுக போட் பாட்டுக்காவ் பணிமாற்றிர் வி.என்.எர பிக்கு (22) 2022 - ஆம். ஆன்டுக்கான 'கணை இகன்கு அடுக கிட்கு து வழக்கப் படுதிறது. இகன்கு அது கவ் சிடம்பிகத் இருகவும் இது இகன்கு அது கல் சிடம்பிகத் இருவரில் 30 ஆண்டுகளுக்கு பேலாக பணிமாற்றி முதிந்த அதுபாவம் பெற் நவர் வி.என்.காபட்டமதுன் வீண்டாழ்க்குக் திரந்த அவர். வேளான் இதுக்கைம் வணிமாற்றில் இதித் அதுபாவம் பெற் ஆண்டு இதாகைப் மண்ணிரும் இதித்தில் வகுக்குகள் ஆன்ற இதாகம் வணிமாற்றில் இதித்தில் அவர் புக்குக்கு இரை வி.மாக்கிய வகியாற்றில் இதித்தில் வணிமாற்றில் அவர். 1968- ஆகி இரன் வி.என்.காம், பல்றை புத்தக்களை எழுதியுள்ளார். குறிப் பாக்கள்கள் அக்கிறக் மாமக்கான் பாதியுள்ளைக்குக்குக் தமிழ்ப் பல்களைக்குக்குக்கிறக் மாமக்கான் பாதியுள்ளைக்குக்குக் தமிழ்ப் பல்களைக்குக்குக்கிற மாமக்கான் பாதியுள்ளைக்குக்குக்கு பெற்குக்குக்கு இதுவளில் நக்கி விளங்களைகள், இதிய வீடு அலைப் போயில் அரிதா மகவிர் போங்கு அருவக்கள் அவரது படைப்புத் திறுக்கு சான்றுகளாக விளக்குகின்றன.

பழனியில் அனைத்துலக முத்தமிழ் மாநாடு

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

8. முருகப்பெறுமானின் புகழுக்கு புகழ் போக் கும் பொழுட்டு, உலகெல்கும் உள்ள முருக பக்தர்கள் ஒன்றுக்குடி படி முக்கில் புறவிக்கி கணை பேற்கொள்ளும் வகையில் புறவிக்கி அனைத்துகை முத்தமிழ் முருகன் பயராடு மூக்குப்படும் என இந்து சயட அறுக்கை யத் துறை அமைச்சர் பி.சே.சே.சே.சப்பபு கூறி வரக்.

அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவர் சேர்க்கை

சென்னைப் 128 தமிழகத்தில் அமைத்து அமகர் பன்றிகளிலும் 2024-028-ஆம் கல்னிமாண்டுக்கால மாணவர் செக்கையை வெள்ளிக்கிறுமைமார்ச் 1 முருல் தொடக்க வேண்டுக்கு விக் கணித் தறை உத்தாவிட்டுள்ளது. இது தொடர் மாக பன்றிக் கண்டிறும்க்கும் கூறிவெளி, தொடக்க கண்டிறும்களுர் சக்கிணப்பன், அமைத்து மாவட்ட முதல்மைக் கல்வி அழுவவர்களுக்கும் அனும் பிடின் கண்றிக்கை

பாவட்ட முதன்னாக் கினி அறுவலி களுக்கும் அனும் பிடிங்க கழ்றுகிகை அபித்தில் இரக்கதில் இல்லம் தேடி கலில் என் குறந்தை உயித்தில் போக்கிகளில் மினும்பாணவர்களின் எல் இந் சந்த்தை உயித்தில் போக்கிகளில் பின்ற போக்கில் என் இநம் எழுத்தில் நான் முதல்கை என்னிட்ட பக்கிறை பிடியிறது. களுடன், இங்கிய மன்றம், விளையட்டுப் போட்டின் ஆகி மன்றவரும் பளிக் கண்டுத் துறை பேற்போண் முகறிறது. தந்தனையில் பாணவர்களை அரசுபி வினிகளை பேலிகரிக் துற்கணைசில் பாணவர்களை அரசுபி வினிகளை மேற்கிறது. அத்தியடி 2024-2025 - ஆம் கண்டென்றிக்கு பார்க் 1 - ஆம் தேடியுகள் 5 மடியத்தில் கண்டியின்றிக்கு பார்க் 1 - ஆம் தேடியுகள் 5 மடியத்தில் கண்டுக்கு பார்க் வினிக்கில் அரசு நாக்கில் கட்டக்கைய முறிக்கின் மாகட்டத்தினும் ஆட்சியி தலை வயில் கட்டக்கைய நடத்தில் அரசு மாகட்டத்தினும் ஆட்சியி தலை வயில் கட்டக்கைய நடத்தில் அரசு மாகட்டத்தினும் ஆட்கும் கற்றும் மாவிக்கு அசியியின் அரசுப் மன்விகளில் வழக் கம்படும் சுண்கு போனி-சிசாவின் அரசுப் மன்விகளில் வழக் கிறிப்புகளின் போனி-சிசாவின் அரசுப் மன்விகளில் வழக் கிறிப்புகளில் போனி-சிசாவின் அரசுப் வின்கில் வழக் கிறிப்புகளின் போனி-சிசாவின் அரசுப் வின்கில் வழக் கிறிப்புகளின் போனி-சிசாவில் அரசு கண்டுக்கு இந்புக்கு அரசும் கண்டும், முன்மில் செர்க்களை கிறிப்புகளுக்கு அரசுமிக்கைய் பண்டுக்கு அடைந்தில் வின் பண்டியில் அரசுக்கத்தில் மானவர் என்கவிலில் உகள்ள குறிகர்க்கது வழக்கத்தில் மானவர் என்கவில்கைய் குறிகர்களும் முன்வினில் வரும் குறிகர்கள் வரக்கு மற்கு வருக்கிலைய் குறிகர்கள் மன்றியில் கடைப்புகளில் காக்கின் கட்டியில் கடியின் கடியிருக்கு மானவர் என்கவிகிகைக்கள்

ரியிகளுக்கும் பொறுப்பு நணைப் பிரித்த வழுக்கி சேர்க்கையை அதிகிக்கும் நடிக்கை படுக்க விக்கி வேண்டும். குறிப்பாக ஒற்றை இகலக்குதில் மாணவர் எண்ணிக்கில் மணி நடிக் பானி மாற்றி பாளவர் என்னகிக்கையை இயிகை. இலக்குத்திக் மாற்றி பாளவர் என்னகிக்கையை இயிகை. இலக்குத்திக் மாற்றி மாவவர் எறிக்கியமையுட்ட வடிக்கையில் நிறிகள்ள தரக்புகள்கிறிக் விடுக்குமைய் பானி அமைந்திகள்ள அரசிகளை அரச்புகள்கினில் சேர்க்கும் படிக்கையில் மறிக்கும். ஊக்கப் பரிக் வழங்களைய் பள்ளி அமைந்திலன் ஒரசிக்கும் ஏரச்படிக்கையில் சேர்க்க படிக்கையில் மறிக்கும். ஊக்கப் பரிக் வழங்களில் சேர்க்க கலைய் பதுகணையாகுரி சியரித் தணையாக்க வணவர் செர்க்களைய் குறைகையாகுரி சியரிக்குக்கும் வரக்கிய பரிக்க வழங்களில் தேரி குழந்தைகளுக்கு ஊக்கப் பரிக் வழங்கையுக்கும் சிரிக்கக்கில் குழந்தைகளுக்கு ஊக்கப் பரிக் வழங்களைய் குறைகளைப் சேர்க் கைய அதிகரிக்களைம் என்பது மன்படைக்கைய போறிக்காள்ள அண்டுது பன்படுக்கில் வணவர் சேர்க்கைய போறிக்காள்ள அண்டுது பன்படுக்கில் அனகையாகிரியர்களுக்கு வருக்காள்ள அண்டித்த மன்பிக்கில் அனகையாகிரியர்களுக்குகள்ள அண்டித்த மன்பிக்கில் அனகையாகிரியர்களுக்குகள்ள

தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகள்: முதல்வர் வழங்கினார்

சென்னை, பிப் 28; தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை முதல் வர் மூகஸ்டாலில் வழங்கினர். மேலும், மாழிக்டுன் மக்கிறு பகுடு களில் அமைக்கப்பட்ட மணிமண்ட மக்களையும் அமி நிறத்து வைத்தரர். துதிறான திகர்ச்சி துணையர் சேயல் கத்தில் செவ்வாய்கியுமை தடைபெற் கக்

தத்தில் செல்வாய்க்கிறமைகள். பெற்றது.
தமிழக அழக சார்பில் புதல்கிறனம் வெளிய்டப்பட்ட செய்திக்குறிபடி பண்டுக்கு பரவியிட்டுக்கிறனர்.
மன்றுக் ஆழ்தில் கொண்ட தமிழ் நிலு முறையுக்கு முறியிடியில் கூறியில் கொண்டதில் நிலு முறையில் கிறியில் கிறியில் கூறியில் கொண்டியில் கிறியில் கிறியில



சுளை தலைமைச செய ள் துரைமுருகன், தா.மோ ளர்ச்சி மற்றும் செய்தித் த ரா.வைத்திநாதன், சுப்தி மக்கள் தொடர்புத் துறை இயக்கு மிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந.அரு

டாவின் நிறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கவர்ளகிரி மில் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்ட பக்கில் புதிகாக சிலை அழைக்கப்பட டுள்ளது. இதையும் முதல்வர் திறந்து

டுள்ளது. இதையும் முதல்வா நடிந்து தைத்தரர். இந்த நிதுத்சின்றில், அன்பர்ச்சுக்க் தரைபுபதுக்க், தரபோட்டத்திய ரசங், அனிதா ஆர்பாதமிலுற்றனர், ஆர் கடிந்த அணைவர் செயல் பின் தாஸ் மீலா, தமிழ் வளர்சி மற்றும் செய் மீலா, தமிழ் வளர்சி மற்றும் செய் மீலா, சமிழ் வளர்சி மற்றும் செய் மன், செயல் இலாக்குமாகக், தமிழ் வளர்சித் தறை இயக்கும், கூறுக் வளர்சித் தறை இயக்கும், கூறுக் கள்பட பலர் பங்கேற்றனர்.

இலக்கிய மாமணி விருது: 2022– இலக்கிய மாமணி விருது. 20:22ஆம் ஆண்டுக்கான இனக்கியாமான விருதுக்கு நிறிவு செய்யப்பட்ட விரு தானர்கள் ஆர்க்காயாணிக்கம், விருது தம் மானட்டத்தைச் செழ்த்த கொடமா. கோதண்டம், கோகையைக் சேர்ந்த தம்படித்தன் என்ற மருதாக்களம் ஆடோகர்த்தன் என்ற மருதாக்களை ஆடோகர்த்தன் சீர்ந்த நானி அர் இனோர், நிறுவரும் மாவட்டத்தைச் சேர்ந்த அழகிருளிடம். செல்னை மாவட்டத்தைச் சேர்ந்த தேழுவரும் மரவட்டத்தைச் சேர்ந்த தவருக்குக் நிரன் ஆற்போரும் தேர்வு செய்யப் மட்டனர், அனிகளுக்கு தனருக்கட் சத்துக்கான காசோகை ஒரு சுவரன் தம்குப் பதக்கம். அத்தியுறை வழங்கி

2023-ஆர் ஆண்டுச்சான இலக்கிய மாமணி விருதுக்கு கடலுரி மாவட் டத்தைச் சேர்ந்த ஞாமாணிக்கவாச கல், திருநெல்வேலி மாவட்டத்தைச் கன், திருசிந்சனேல் மாவட்ட தனத் சேரிந்த குசன்முககத்தாம். சிவச்சுகை மாவட்டத்தைச் சேரிந்த இலக்கிய நடராஜன் ஆகியார் தேர்வு செய் யர்பட்டனர். அவர்சுளுச்சும் பநக் கம். பொன்வாடைகளை முதல்வர் முகல்ல பலின் வழக்கினார். ு பதக் எ முதல்வர் வார்,

முகள்ப பலிக் வருக்கினர் முதல்வர் இதேபேக்று, தஞ்சு தமிழ்ப் நித்தபேக்று, தஞ்சு தமிழ்ப் பங்களைக்குறகத்தில் நிறுவர்பட் டுள்ள சனிஞர் தமிழ்ஓளிரின் மார் பளவு சிலையையும் அவர் திறந்து வைத்தார்.

குரூப் 4 தேர்வு: விண்ணப்ப அவகாசம் நிறைவு

சென்னை, பி.பி. 28: குகுர் 4 தேர்கள்கள், பி.பி. 28: குகுர் 4 தேர்கள்கள் மிரிப்பதற் கான கால அவகாசம் நிறைவடைத்துக்கும் நேற்பட்டோர் விண்ணம் பித்துள்ளனர். கிராம நிர்வை அலுவலர், நைர்ம நிர்வக அலுவலர், நராம நிர்வக அலுவலர், கராம் நிர்வக அலுவலர், கராகிப் பாணியிட்டத்துர் 4 காலிப் பணியிட்டத்தை நிரப்புவதற்கான தேர்வு அழிவின்னை கடத்த மாதம் வெளியிட்டப்பட்ட த

விக்கை சடத்த மாதம் வெளியி டப்பட்டது. இணையதன (www.tnps C.gov.in) விண்ணப்பப் படுவு தன.பி-ஆம் தேதி தொடக்கி தடைபெற்று வந்தது. இதற்கிடையே, குகுப் 4 தேச் அதுகரசம் புதன்கிழுமை தன் வீர்வுடன் நிறைவை தீதது. இருக்கையுக்கால், இருக் ளிரவுடன் நிறைவடைந்தது. விண்ணப்பங்களில் திருத் விண்ணப்பங்களில் திருத் தங்கள் மேற்கொள்ள மார்ச் 4 முதல் 6-ஆம் தேதி வரை வாம்ப்பு வழங்கப்படவுள்

ளது. எழுத்துத் தேர்வு ஜூன் 9-ஆம் தேதி காலை 9.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை ந டை பெறவள்ள து.

தங்கம் பவுனுக்கு ரூ.40 குறைவு



சென்னையிட்டும். ஆயுவத் தங்கத்தின் விலை பவுறுக்கு குளி குறைந்து கு. மீகலிம் க்கு வீழ்பணவராகது. சென்னையில் பூகன்கி முமை திவைய்படி, ஆம வத் தங்கம் விலை கொழுக்கு குக் குறைந்து கு. க்கிம்-க்கும், பகுவுக்கு குகி குறைந்து கு. 6-4-40-க்கும் விற்பணையா கக்

ண்ளள் எணையல் பாற்ற நின்றி திராம் கு.75.30-ச்சும் ஒரு தினோ (கட்டி வெள்ளி) கு.75.500-ச்சும் விற்பவையா னது.

PUBLIC NOTICE

the first page of the Sa d dated 01.02.199

NIRMAL CARIAPPA & Advocates, 40.22/1. Starting Road

af afariburib

PUBLIC NOTICE RESIDENCE SALE

பெயர் மாற்றம் திரு வே நால் நிற்றது. திரு வே நால் நிற்றது. தாள் கிரில் நான் நாட்குமாள் ஆகிய நால். பிறந்த நான் 2.0 மனிக் கிருக்கு நான் 2.0 மனிக் கிருக்கு நான். பி. சென்கல் 1.0), இதுகியில் என்ற 2.0 கங்கை தேற நாய் பக்கி நகர், குறிரமில் மல். சென்னை 600 44. இது காய் அடியின்ற கான்.

Фэнтахия, 2023 Бійденііі 28

ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆட்ப் இந்தியா லிமிட்டெட் (ஒர் இந்திய அசுத்துறை திறுவனம்) CIN எண். L64202DL2000GO1107905

miggenmen m. gogd vielle enice iggengelei m. Odu zeg g Ogn inem zejanitine odlangegele en word minimum con file en word in defendant militaria

ការបើញ់ក្នុងនិងប្រធារណ៍និក្សាប្រាំ தினமணி கதிர்

'U្សាយប់! សល់វិយជ

பொது அறிவிப்பு

gentigeng Cours Transfer maner (Larenge gentigen) gentigen eighes FFL gentigen eight geffdes stingen könne könne ungestiene könnessenigen gen gentigen kommunikasis gen gentigen eigen gentigen gentigen

65784500	Season 430,50, 425 mindre 431 - en lipsen chefte en contrar de la contra
Direct	igen erstennin 1907 (B. 1907) – de filoso enjoyab igenetiko, del. Gerios Generalian, 1808a. i. 1831, i. 1811 (B. 1911) – de antinisticis Genet filosofikat inglija
Oggalin	gen manner 40216, 10015 - és élech szongis szemékültent. Gartaj Gampüte, sélekült, gyas szemékültek - és eszésekültőjéner élnig filak szemékültőjén - és
Quipilità	ujes erakmadi: 490/16, 400/15 ayligga3,406-aligililaris
cuck#34:	COSTO - Gran Colonia Section and plantas Lyperdina sec. General characters of Section Colonia con colonia Costo - an anniversa of General Colonia Section and America colonia Costo - an anniversa of General Colonia Section and America Section and
100 kyth	igi malifika seni, skeni egi (fongdikok, efterikok e japon igan ender 810/14 – da dola tuduk p. Glaber (fonda
Gaptid'	autos fometho fiest
රියලන්ගේ	upo entre dr. 438. 439 sopojok 490/14 - 61 autorophysiken arrento
sg0: 24.52.2	174 Qi.st. Codeni

STAR -

ஸ்டார் தெநல்த் அண்டு அவைடு இன்கு ஒன்ற கல்பெளி கிலிப்பட்ட அம்ப கண்ணத் அன்ற இன்ற கண்ணத் அம்பக்கிய

தபால் வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பு

தபால் வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பு

இறுவாங்கள் கட்டிய 2013 (கட்டல்) -ன் பிகிவு பற்றிய அறிவிப்பு

காவிக்கட்டிய வேண்டிய 2013 (கட்டல்) -ன் பிகிவு 110 மற்றும் அஞ்சூடன் இணைந்து
காவிக்கட்டிய வேண்டிய 2013 (கட்டல்) -ன் பிகிவு 110 மற்றும் அடைகள்காக இணைந்து
காவிக்க கட்டல் அருவியில் கட்டல் அருவியில் அருவியில் அருவியில் கட்டுக்கு கட்டுக்கு கட்டுக்கு கட்டுக்கு கட்டுக்கு விடியில் அருவியில் கட்டுக்கு விடியில் கட்டுக்கு விடியில் கட்டுக்கு விடியில் கட்டுக்கு விடியில் கட்டுக்கு விடியில் கட்டுக்கு விடியில் விடியில் கட்டுக்கு விடியில் கட்டுக்கு இருவியில் வேண்டிய அம்பக்கள் (தெறிவுறைகள் 2013)

(பட்டியல் இருவியில் விடியில் விடியில் விடியில் வெண்டிய அம்பக்கள் (தெறிவுறைகள் 2014)

(பட்டியல் இருவியில் விடியில் விடியில்

Germinal Source (Constitution of the Constitution of the Constitu

வருறை : இடிகளில் நகவிகைப் பழிவு செய்யும் / அப்பிட்ட செய்யும் முக்கு நிடம்கு என பிசிக்கப் வடிகில் வைந்துள்ள உறுப்பொல்க ஆவிக்கலின் பில்னது. நகல் மற்றும் இடிகள்டத்தில் அதிப்புகளை நுள் 12 மற்றும் பணிகள்டு அதியாற்றுகள் செந்து பெறுவந்த வருக்கப்பட்டுள்ள வழிக்க நிறுவில் நடிகியில் முக்கி மற்றும் கொலைப் என்னன. பறிவெறிக்க செய்யுக்கள் கறிமுறைகளை பின்பதுவாறு கேட்டுகில்காகப்படுகிறங்கை உறுவினிகள் லிறுவுள் சநிக்கமிற்குகள் முக்களை இன்றுமைத்துமை நேட்டுகில்காகப்படுகிறங்கள் உறுவினிகள் விறுவுள் சநிக்கமிற்குகள் முக்களை நடைகள்கள் வின்போக்கள் அவருகளை அனிக்கம்.

eylent hetgen seeme vomatalistierentum hetgene nyteeren.

) பலில் நினைவில் செரித வகுக்க பெருக்கிய பிருக்கை வகிழுக்க அறியின்னர். தக்கர் படுகர், கானக்கல் பாரித்து வந்திற கடும் பிருக்கு கிறுக்கு கிறுக்குக்கு கிறுக்கு கிறக்கு கிறுக்கு கிறுக்கு கிறுக்கு கிறுக்கு கிறுக்கு கிறுக்கு கிறுக

Cananager S-Continuis analy Bermanis Someons Statement (186) a sin

ஒருகள்ளும் துரங்கப்பட்டிய - வெளிக்கிழகை, மண்ட்டு இருக்கு இந்தில் இருக்கு அருக்கு இருக்கு இரு இருக்கு இருக்கு

componenteres simile de construires (Salija Cad) autre plysterindrich (Legislatus). Intellizia des proposession untereste untereste (Legislatus) (Le

r esser 1 silvis sistement. Laurencegi, grupniskinne Britali Agenia, estipis 61, 2028 ngoverna Britalinenskinnenskili Brennesigenjajin geste naviki, ital Ottom uningk ngongangskejis Systellikajia.

ஜெய்ஸ்டு சேதுராமன்